

# விவங்குடறை விருதலீ?

“ம் விடுதலைப் போராட்டமானது, எமது மக்கள் எதிர்நோக்கிய திசையை விட்டு, விடுதலையை விட்டு, வேறு எங்கோ ஓர் பாதாளக் கிடங்கை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது போன்றே எமக் குத் தோன்றுகிறது. ஏனெனில் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டவர்கள் மக்களின் உரிமைகள் முற்றுக் காலிக்கப்பட்ட நிலையிலே அராஜகத்திற்கும், ஜனநாயகயின்மைக்கும் இவ்விடுதலைப் போராட்டத்தை அடக்குவதைத்து விட்டார்கள்.

இந்திலையில்தான் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டிருக்கிறார். இவர் யார்? எதற்காகக் கடத்தப்பட்டார்? என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே! விஜிதரன் ஒரு கேடியல்ல, பெண் களைக் கற்பழித்தவர் அல்ல, கொலை செய்தவர்கள்; கொள்ளையடித்தவர்கள்; இத்தனைக்கும் மாருக இவர் செய்தவை குற்றங்களைத் தட்டிக் கேட்டது, நியாயத்திற்காகப் போராடியது, மாணவர்களுக்கென்னாம் அநியாயத்திற் கெதிராகப் போராடும் போர்க்குணம் கொண்ட முன்னேடியாகத் திங்குந்தது. இவைகள் தான் அவர் செய்த குற்றங்களா? இந்திலை விஜிதரனுக்கு மட்டும் நிகழ்ந்ததல்ல. சமூம் பூரா கவும் உண்மையைக் கேட்டவர்கள் ஊமைகளாகப்பட்டார்கள். நியாயத்திற்காகப் போராடியவர்கள் சிந்திக்கப்பட்டார்கள். இவ்வகையில் தான் அராஜகம் தலைதாக்கியது.

ஜனநாயகம் மறுக்கப்பட்ட நாபாசிச சிறீவங்கா அரசாங்கத்தில் பிடிபட்டு வொளிக்கடை பூசா வில் சிறையிருந்த கைதிகள் தாம் சிறைக்கைதிகளுக்குரிய உரிமைகளைப் பெறுவதற்காக அகிம்சை ஈழி யில் சாகும்வரை உண்ணேவிரதப் போராட்டம் நடாத்தி, சிறீவங்கா அரசாங்கத்தில் வெற்றி கண்டார்கள். ஏன்? அன்மையில் எமது அயல்நாட்டில் விடுதலை இயக்கங்களின் தொலைத்தொடர்பு சாது அங்களும், ஆயுதங்களும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டதிற் கெதிராக எமது விடுதலை இயக்கங்களுள் ஒன்றான தமிழ்மீ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் சாகும்வரை உண்ணேவிரதம் இருந்தார். அவர் எம் நாட்டுப் பிரஜையாக இருந்த போதிலும் இந்திய அரசாங்கத்தால் அவரது போராட்டத்திற்கு மனிதாபிமான முறையில் மதிப்பளித்து கைப்பற்றப்பட்ட தொடர்பு சாதனங்களும் ஆயுதங்களும் .....மீள ஒப்படைக்கப் பட்டன. ஆனால் ஜனநாயக உரிமைக்காகப் போராடிய விஜிதரன் கடத்தப்பட்டதன் காரணம் அறிய விரும்பிய மாணவர்கள் அகிம்சை ஈழிப் பாராட்டத்தின் உடச்சக்டிப்பான் சாகும்வரை உண்ணேவிரதப் போராட்டத்தை நடாத்தி, மரணத் தின் வாயிலை அங்கி நின்ற வேளையில், இந்த உண்ணேவிரதத்தின் தன்மையை மகிழமையைப் புரிந்து கொள்ளதற்கான ஜனநாயக சக்திகள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மாணவர்கள் தமது உண்ணேவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட, ருக்கிறார்கள். இதனை வைத்துக்கொண்டு அராஜகம் வென்று விட்டதாக யாரும் கருதிவிடக் கூடாது.

மாணவர்கள் தொடங்கியிருந்த இவ்வண்ணேவிரதப் போராட்டமானது, மிகவும் சக்திலாபிந்தது தீன்று அது நிறுத்தப்பட்டாலும், இந்த உண்ணே விரதிகளின் தியாகத்திற்கு அராஜகவாதிகள் பதில் கொல்லித்தான் ஆகவேண்டும். சிறிய விடயத்தைப் பெரிது படுத்துகிறார்கள் என்று சிலர் மூன்றுமுனு பெறு எமக்குக் கேட்கக்கூடியதாக இருக்கிறது. நீதிக்காகப் போராடிய மாணவன் கடத்தப்பட்டு இதுவரை எந்தத் தகவலும் தெரியாமல் இருப்பது சிறிய விடயமா? பேசுவதற்கும் எழுதுவதற்கும் எமக்கு உரிமையில்லையென்றால் பெறப்போகும் தமிழ்மீ எம்மக்களுக்குத் தூக்குமேடையாகத்தான் இருக்கும் விஜிதரனின் மர்மத்தை விடுவிக்க இங்குள்ள விடுதலை இயக்கங்கள் முயலவில்லையானால், அவர்களே அராஜகத்தை நீருற்றி வளர்ப்பது போலாகும். இங்குள்ள அராஜகம் போக்கப்படவில்லையென்று அராஜத் தமிழ்மீத்திற்காகப் போராடுவதில் அர்த்தமேயில்லை.

அடக்குமுறைகளும், அராஜகங்களும், வென்றதாக சரித்திரம் இல்லை. இச்சரை பல அராஜக நடவடிக்கைகள் தமிழ்மீத்தில் நடக்கும் பொழுது கைகட்டிக்கொண்டும், பேசுமுடியாதலர்களாக மூன்று மூன்த்துக் கொண்டும் இருந்த மக்கள் இன்றைய விஜிதரன் கடத்தல் மூலம். இதற்கு மேலும் பொறுப்பதற்கு தயாராக இல்லை என்பது போல் தம்மை நேரடியாகவே இனங்காட்டிக் கொண்டு அராஜகத்திற்கு எதிராகப் போராடப் புறப்பட்டு விட்டார்கள். மக்களுடைய இந்தப் போராட்டமானது ஆயுதம் வரை செல்வதற்கும் அதிகாலம் பிடிக்காது. எனவே அராஜகம் தோற்பதை வரலாற்று நியதி.

அராஜகவாதிகளே! இப்பொழுதாவது சிந்தியுங்கள்! உங்கள் அழிவைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமாயின் விஜிதரனின் விடுதலையுடனுவது அராஜக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி, வையுங்கள். இல்லையெல் நீங்கள் மக்களால் அழிக்கப்படுவது தீச்சக்ஷமே!

மக்கள் என்றும் தோற்று இல்லை!

அராஜகம் என்றும் வென்று இல்லை!

1-12-1986

உதயகலைவாணி சனசமூக நிலையம், இளம் பறவைகள் கலாச்சார மன்றம், ஸ்கைபேட்ஸ் விளையாட்டுக் கழகம், உதயன் படிப்பகம், கடற்தொழிலாளர் சங்கம், செல்வா சனாமுக நிலைபார், (பலாவி அமைப்புக்கள்)